

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரின் முதன் முதலான சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமை வளர்ப்புக்கான விருதுகள் வழங்கும் வைபவத்தில் இணையுங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (April 14, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரமானது, புவி மாதத்தின் ஒரு அங்கமாக முன்னெப்போதும் இல்லாத, தனது முதன் முதலான, சுற்றுச்சூழல் கொண்டாட்டங்கள் மற்றும் பசுமை வளர்ப்பு விருதுகளுக்கான வைபவத்திற்கு புவி மாதத்தின் வார இறுதியில் உபசரிப்பு வழங்குகிறது.

சுற்றுச்சூழல் கொண்டாட்டங்கள் மற்றும் பசுமை வளர்ப்பு விருதுகளுக்கான வைபவமானது, ஏப்ரல் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 170 க்ளார்க் புலிவார்ட் (Clark Boulevard) இல் அமைந்துள்ள நார்ட்டன் ப்ளேஸ் பார்க்-இல் வைத்து நடைபெறும்.

இந்த இலவச நிகழ்வானது பொதுமக்களுக்கானது, மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரநிர்வாகத் துறைகள், உள்ளூர் சமூகக் குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற சமூகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்தபடி, இயல்பான நடைகள் மற்றும் புதையல் வேட்டைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகள் இடம்பெறும். இந்த நிகழ்வை ப்ராம்ப்ட்டன் சுற்றுச்சூழலுக்கான ஆலோசனைக் குழு மற்றும் ப்ராம்ப்ட்டன் சுற்றுச்சூழல் கூட்டணி ஆகியவை ஆதரிக்கின்றன.

பசுமை வளர்ப்பு விருது வழங்கும் வைபவமானது காலை 11:30 மணிக்கு நடைபெறும், சுற்றுச்சூழல் வகையில் தங்களை முன்னணிப்படுத்திக்கொண்ட சிறந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்டாடி அங்கீகரித்து, நமது இயற்கையான மற்றும் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் சமநிலைப்படுத்துதலைச் செய்து ப்ராம்ப்ட்டனின் பசுமை வளர்ப்புக்காக நிலைத்து நிற்கவல்ல மற்றும் நெகிழ்ந்து தரவல்ல ப்ராம்ப்ட்டன் நகரை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

பசுமை வளர்ப்பு விருதுகளுக்கு ARGO வளர்ச்சிக் கழகம் (ARGO Development Corporation) பெருமளவிலான நிதியாதாரம் அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பதிவு செய்வது அவசியம். www.brampton.ca/earthmonth வலைப்பக்கத்தில் மேலும் தெரிந்து கொண்டு பதிவு செய்யவும்.

பசுமை நகரமாக இருக்கின்ற ப்ராம்ப்ட்டன் நகரம் நிலைத்து நிற்கவல்ல தன்மைக்கான உழைப்பினைக் கொடுக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் மீது தன் தாக்கத்தை தொடர்ந்து குறைத்து வருகிறது. பசுமைக்கான நமது முன்னெடுப்புக்கள் பற்றி அறிய வருகை தரவும்: www.brampton.ca.

லின்குகள்

- [சமுதாய சக்தி மற்றும் உமிழ்வுகள் குறைக்கும் திட்டம் \(Community Energy and Emissions Reduction Plan\)](#)
- [சமுதாய சக்தி உருமாற்றத்திற்கான மையம் \(Centre for Community Energy Transformation\)](#)
- [பார்க்லாண்ட் அர்ப்பணிப்பு யுக்தி \(Parkland Dedication Strategy\)](#)
- [நகர்ப்புற காடுகள் மேலாண்மைத் திட்டம் \(Urban Forest Management Plan\)](#)
- [பத்து லட்சம் மரங்கள் \(One Million Trees\)](#)
- [மின்சாரப் பேருந்து செயல்முறைவிளக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான சோதனை ஓட்டம் \(Electric Bus Demonstration and Integration Trial\)](#)

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் ஒரு பசுமை நகரம், எங்களின் முதல் முதலான சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமையை வளர்ப்பதற்கான விருது வழங்கும் விழாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த முக்கியமான நிகழ்வு, நமது நிலைத்து நிற்கவல்ல நகரத்தையும், அதை உருவாக்க உதவும் அனைவரையும் சிறப்பித்துக் கொண்டாடுகிறது. ஏப்ரல் 23 அன்று நார்ட்டன் பிளேஸ் பூங்காவில் நடைபெறும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“இந்த நகரசபையானது நமது நகரத்தை பசுமையாக்க உறுதி பூண்டுள்ளது. ப்ராம்பட்டனின் சுற்றுச்சூழல் திட்டங்களைப் பற்றி மேலும் அறியவும், உள்ளூர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஈடுபாடு கொள்ள வைக்கவும், திறந்தவெளியில் மகிழவும், ஒவ்வொரு நாளும் நமது சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களைக் கொண்டாடவும் சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமையை வளர்ப்பதற்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளுங்கள்.”

- *பால் வின்செண்ட், தலைவர், பொதுப்பணி மற்றும் பொறியியல் துறைகள்; பிராந்திய கவுன்சிலர், வார்டுகள், 1 & 5, ப்ராம்பட்டன் நகரம்*

“எங்களின் முதல் முதலான சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமை வளர்ப்பு விருது வழங்கும் விழாவிற்கு உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். 2050 ஆம் ஆண்டுக்குள் ப்ராம்பட்டனில் உருவாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வை 80 சதவிகிதம் அளவிற்கு குறைக்கும் பயணத்தில் இருக்கிறோம், மேலும் நமது நகரத்தை சுத்தமாகவும், பசுமையாகவும், மேலும் நிலைத்து நிற்கவல்ல எதிர்காலத்தை நோக்கிச் செல்லவும் குடியிருப்பாளர்கள் உதவலாம்.”

- டக் வில்லன்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள் 2 & 6; உறுப்பினர், சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு; உறுப்பினர், CEERP சமுதாயப் பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நாம் எவ்வாறு நிலைத்து நிற்கவல்ல தன்மையை மேம்படுத்துகிறோம் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துகிறோம் என்பது குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ப்ராம்ப்ட்டன் நகரம், அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமை வளர்ப்பு விருதுகள் விழாவிற்கு வாருங்கள் மற்றும் ஒரு தகவல்கள் நிறைந்த ஒரு கொண்டாட்டம் மற்றும் பசுமை நிறைந்த சனிக்கிழமையை அனுபவிங்கள்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca